



அன்பு! தங்களது 12-03-2016 திகதியிட்ட வாசிப்புமயோசிப்பும பகுதியிலே, 'அண்மகை காலமாகத் தமிழ் இலக்கியம் பற்றிய ஆய்வுகளுக்கு இணைய இதழ்களில் வளியான படபுகளான, கட்டுரைகளை மையமாக வைத்தும் முனைவர்கள் சிலர் ஆய்வுகளைச் செய்யத் தொடங்கியிருப்பது வரவேற்புக்குரியது. ஆரோக்கியமான செயற்பாடிது' எனக் குறிப்பிட்டதோடு அவ்வாறான செயற்பாடுகளுக்குச் சான்றுகளாக என்னுடையதும் மற்றும் நண்பர் முனைவர் இ.பாலசுந்தரம் அவர்களுடையதுமான ஆய்வுச் செயற்பாடுகளைச் சூட்டி, எம்மிருவருக்கும் கௌரவமளித்திருந்தீர்கள். அதற்காக மூதற்கண் எனது மனநிறுவையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

அத்தொடர்பிலேமேலும் ஒரு நன்றிக்கடப்பாட்டை உங்களுக்கும் நீங்கள் சூட்டியுள்ள ஏனைய இணைய இதழ் செயற்பாடாளர்களுக்கும் தெரிவிக்க வேண்டிய கடப்பாடு எனக்கும் என்பதோன்ற ஆய்வளர்களுக்கும் உளது என்பதையும் இங்கு குறிப்பிட விழுகிறேன். இது இணைய இதழ்களின் ஆய்வுநிலைப் பயன்பாடு தொடர்பானதாகும். இத்தொடர்பிலான சிறு விளக்கமொன்றை இங்கு முன்வைக்கவேண்டியது எனது கடமையாகிறது..

ஆய்வு அல்லது ஆராய்ச்சி எனப்படும் செயன்முறையானது பலபிநிலைகளைக் கொண்டது என்பதை அறிவீர்கள். அவ்வாறான பிநிலைகளைக் கல்வியாளர்கள் முக்கியமான மனன்கூட்டங்களாக வகைப்படுத்துகிறார்கள்.

மூதலாவது கட்டம் : ஆய்வுகளுக்கான தரவுகளைத் தேடித்திரட்டல். இரண்டாவது கட்டம் : திரட்டப்பட்டவற்றைத் தொகை வகைசெய்து விளக்கியுரைத்தல் மற்றும் விமர்சித்தல். மனனாவது கட்டம் : குறித்த ஆய்வுப்பொருண்மை சார்ந்த புதிய எண்ணக்கருக்கள், புதிய கருதுகோள்கள் ஆகியவற்றை உருவாக்கி அவ்வாய்வுப் பரப்பைப் புதிய கட்டத்துக்கு வளர்த்துச் செல்லுதல்.

தமிழியல் ஆய்வுகள் சார்ந்த மறேபடி மனன்கூட்டச் செயற்பாடுகளுக்கும் கடந்த ஏறத்தாழ 15 ஆண்டுகளாக தமிழ் இணையதளங்கள் மிகப்பெரும் பங்களிப்புகளை ஆற்றிவந்துள்ளன-தொடர்ந்து ஆற்றிவருகின்றன.

கடந்த ஏறத்தாழ 15 ஆண்டுகளுக்கு முன்வரை ஆய்வுகள் தொடர்பில் புதிய தகவல்களையும் புதியவகை விளக்கம் மற்றும் விமர்சனம் ஆகியவற்றையும்

Written by - முனவைர் நா. சூப் பிரமணியன் -

Saturday, 19 March 2016 23:24 - Last Updated Saturday, 19 March 2016 23:29

பெறுவதற்கும் புதியவகை எண்ணக்கருக்கள், கருதுகோள்கள் ஆகியன பற்றி அறிந்துகொள்வதற்கும் சில மாதங்கள் - குறையைத் தது சில வாரங்களாவது - நாம் காத திருந்தோம். அச்சுப் பிரதிகளான குறித்தவகை நூல்கள் மற்றும் ஆய்விதழ்கள் மூலியன அஞ்சலில் அல்லது பிறவழிகளில் வந்தடைவதற்கான கால அவகசம் அது.

இணைய இதழ்களின் வருகையுடன் அந்தநிலையில் மாபெரும் மாற்றம் நிகழ்ந்துவிட்டது. குறித்த ஆய்வுப்பொருண்ம்கைகள் தொடர்பாக அனதைத் துலக மட்டத்தில் நடப்பெறும் முக்கிய நிகழ்வுகள் மற்றும் அவற்றினிடாகக்கிடகைக்கும் புதிய தரவுகள் ஆகியனவும் அவை தொடர்பில் முன்வகைகப்படும் விளக்கம், விமர்சனம் என்பனவும் புதிய வகை எண்ணக்கருக்கள், கருதுகோள்கள் ஆகியனவும் கட்ட சிலமணி நேரங்களில் - சில மணித்துளிகளிலும் கட்ட - ஆய்வாளர்களின் பார்வகைக்கு வந்துவிடுகின்றன. அவை இணைய தளங்களின் கவனத்துக்கு வந்த உடனடியே

ஆய்வாளர்களின் பார்வகைக்குக் கிடதைத் துவிடுகின்றன.

இவ்வாறு அவை உடனுக்குடன் பார்வகைக்கு வருவதனால் அவை தொடர்பில் ஆய்வாளர்கள் தமது சிந்தனைகளைக் காலதாமதமின்றிக் கட்டி மைப்படுத்திக் கொள்ளவும் அகலப்படுத்திக் கொள்ளவும் கட்ட முடிகிறது. தமது தரவுகளிலும் பார்வகைகளிலும் குறையாடுகள் இருப்பின் அவற்றை உடனடியாகவே அவர்களால் திருத்திக் கொள்ளவும் முடிகிறது. இவ்வாறானவாய்ப்புகளால் ஆய்வுகளைத் துய் வின்றியும்

புதிய முன்பைப்புகளும் தொடரவும் முடிகின்றது.

அத்துடன், கிடகைக்கும் புதிய தரவுகள் மூலியவற்றின் மீ தன தமது எதிர்வினைகளைச் சம்பந்தப்பட்டவர்கள்க்கு உடனடியாகத் தெரிவிக்கவும் வாய்ப்புகள் கிட்டிகின்றன

மேலும் ஆய்வாளர்கள் தமது புதிய சிந்தனைகளை உடனுக்குடன் அனதைத் துலக மட்டத்துக்கு இட்டசுசெல்லவும் அதனால் உலகளாவிய நிலையிலான கவனத்ததைத் தமது ஆய்வுப்பொருள் மீ து ஈர்க்கவும் இணைய இதழ்கள் துணைநிற்கின்றன.

இவ்வாறான வாய்ப்புகளை அளிப்பதன் மூலம் ஆய்வாளர்க்க்கு இணைய இதழ்கள் புத்தகக் கமளித்து ஆய்வுச்செயற்பாடுகளை விரைவுபடுத்தி வருகின்றன.

இணைய இதழ்கள் அளித்துள்ள - தொடர்ந்து அளித்துவருகின்ற மறேசுட்டிய வாறான வாய்ப்புகளால் பல்லாயிரம் மலைகள் துரத்திலுள்ள நாட்களில் வாழும் தமிழியல் ஆய்வாளர்கள் ஒருவருக்கொருவர் மிக அருகில் வந்துவிட்டனர். இது இன்றைய நிதர்சனம்.

இவ்வாறான நெருக்கத்துக்கும் தொடர்நிலையிலான விரைவான இயங்குநிலகைக்க்கும் வழிவகுத்துள்ளவகையில் 'பதிவுகள் இணைய இதழை நடத்தும் தாங்களும் ஏனைய இணைய இதழாளர்களும் தமிழ் ஆய்வுலகின் பெருநன்றிக் குரியவர்கள்.

எனவே, அந்நன்றியதைத் தமிழ் ஆய்வுலகின் சார்பில் உங்கள்க்கும் அவர்கள்க்கும்

Written by - முனவைர் நா. சும்பிரமணியன் -

Saturday, 19 March 2016 23:24 - Last Updated Saturday, 19 March 2016 23:29

தரிவிப்பது எனது கடமையாகிறது.

இன்றைய ஆய்வாளர்களின் ஆய்வு தொடர்பிலான அன்றாடக் கடமையில் ஒன்று இணைய இதழ்களைப் பார்வையிடுதல் ஆகும். அவ்வாறு பார்வையிட்டுத் தமது ஆய்வுச் செயற்பாடுகளை வளப்படுத்துதல்கொள்பவர்களே ஆய்வுலகில் நின்று நிலைக்கமுடியும்.. இதனை என்னுடையதும் எனது துணைவியார் கலாநிதி கௌசல்யா சும்பிரமணியன் அவர்களுடையதுமான அனுபவங்கள் ஊடாக உறுதிபடக்கூறுகிறேன்.

மறேப்படி 12-03-2016 திகதியிட்ட பதிவின் இறுதியிலேவே தாங்கள் தரிவித்துள்ள தான 'இணைய இதழ்களின் மற்றும் வலைப்பதிவுகளின் இலக்கியப்பங்களிப்பு பற்றிய விரிவான ஆய்வானது நடாத்தப்படவேண்டும்' என்ற முன்மொழிவை நான் வரவறேற்று வழிமொழிகிறேன். திட்டமிட்டுச் செயற்படவோம்.

அன்புடன்
நா. சும்பிரமணியன்

enmugavari@gmail.com